



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 203.]

## **பாராளுமன்றக் கூட்ட அறிக்கை**

2017 ஒக்டோபர் 09, திங்கட்கிழமை பி.ப. 1.00 மணிக்கு

### **சமூகமளித்தோர்:**

**கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர்**

**கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளரும்**

**கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர்**

**கௌரவ வஜிர அபேவர்தன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்**

**கௌரவ ஜோன் அமரதுங்க, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்**

**கௌரவ மஹிந்த அமரவீர, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்**

**கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சர்**

**கௌரவ கயந்த கருணாதிலக்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானும்**

**கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்**

**கௌரவ மனோ கணேசன், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசுகரும் மொழிகள் அமைச்சர்**

**கௌரவ தயாசிநி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சர்**

**கௌரவ நிமல் சிறிபால த சில்வா, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்**

**கௌரவ பழனி திகாம்பரம், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்**

**கௌரவ எஸ். பி. திசாநாயக்க, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர்**

**கௌரவ எஸ். பி. நாவினன், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்**

**கௌரவ காயினி ஜயவிக்கிரம பெரேரா, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரும் புத்தசாசன அமைச்சரும்**

**கௌரவ ஏ. டி. சுசில் பிரேமஜயந்த, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்**

**கௌரவ நிஸாட் பதியூதீன், கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர்**

**கௌரவ திலக் மாரபன,** அபிவிருத்திப் பணிப்பொறுப்புகள் அமைச்சரும்  
வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும்

**கௌரவ பைஸர் முஸ்தபா,** மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

**கௌரவ அநூர பிரியதர்ஷன யாப்பா,** அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

**கௌரவ அர்ஜுன ரணதுங்க,** பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

**கௌரவ மலிக் சமரவிக்ரம,** அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக  
அமைச்சர்

**கௌரவ ரஞ்சித் சியம்பலாபிடிய,** மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்

**கௌரவ டி.எம். சுவாமிநாதன்,** சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,  
மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்

**கௌரவ ரஹ்மான் ஹகீம்,** நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்

**கௌரவ இராள் விக்கிரமரத்ன,** பதில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

**கௌரவ வசந்த அலுவலிஹாரே,** கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்

**கௌரவ மொஹான் வால் கிரேரு,** உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்

**கௌரவ டிலான் பெரேரா,** நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்

**கௌரவ நிரோஷன் பெரேரா,** தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்  
இராஜாங்க அமைச்சர்

**கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே,** நகரத் திட்டமிடல் மற்றும் நீர்  
வழங்கல் இராஜாங்க அமைச்சர்

**கௌரவ (திருமதி) விஜயகலா மகேஸ்வரன்,** சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

**கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன்,** கல்வி இராஜாங்க அமைச்சர்

**கௌரவ திலிப் வெதஆரச்சி,** கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி இராஜாங்க  
அமைச்சர்

**கௌரவ லக்ஷ்மன் செனெவிரத்ன,** விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி  
இராஜாங்க அமைச்சர்

**கௌரவ வசந்த சேனாநாயக்க,** வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

**கௌரவ ஏ. எச். எம். பெளளி,** தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க  
அமைச்சர்

**கௌரவ அசோக் அபேசிங்க,** போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி  
அமைச்சர்

**கௌரவ லலந்த அலகியவன்ன,** நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர்

**கௌரவ பைஸால் காசிம்,** சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர்

**கௌரவ துனேஷ் கன்கந்த,** அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர்

**கௌரவ அநூராத ஜயரத்ன,** மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர்

**கௌரவ பாலித குமார தேவரப்பெரும,** உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி  
மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்

**கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,** தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார  
அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ எச்.ஆர். சாரதீ துவ்மந்த, நீதி பிரதி அமைச்சரும் புத்தசாசன பிரதி அமைச்சரும்  
 கௌரவ அஜித் பி. பெரேரா, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர்  
 கௌரவ நிஷாந்த முதுஹெட்டிகமகே, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள்  
 பிரதி அமைச்சர்  
 கௌரவ நிமல் லான்சா, உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்  
 கௌரவ அமீர் அலி சிஹாப்தீன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்

---

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி  
 கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன  
 கௌரவ துஷார இந்துனில் அமரசேன  
 கௌரவ தினும் அமுணுகம  
 கௌரவ ஜே.சீ. அலவத்துவல  
 கௌரவ டலஸ் அழகப்பெரும  
 கௌரவ ஆனந்த அலுத்தமகே  
 கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே  
 கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே  
 கௌரவ ரவி கருணாநாயக்க  
 கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே  
 கௌரவ சந்திரசிறி கஜதீர  
 கௌரவ சந்திம கமகே  
 கௌரவ உதய பிரபாத் கம்மன்பில  
 கௌரவ நிஹால் கலப்பத்தி  
 கௌரவ தினேஷ் குணவர்தன  
 கௌரவ பந்துல குணவர்தன  
 கௌரவ எட்வட் குணசேகர  
 கௌரவ எஸ். எம். சந்திரசேன  
 கௌரவ டி.வீ. சானக  
 கௌரவ சிசிர ஜயகொடி  
 கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ  
 கௌரவ நலின் பண்டார ஜயமஹ  
 கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன  
 கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன  
 கௌரவ லக்கி ஜயவர்தன  
 கௌரவ மயில்வாகனம் திலகராஜா  
 கௌரவ ஜனக பண்டார தென்னகோன்  
 கௌரவ சிறினால் டி. மெல்

கௌரவ பியல் நிசாந்த த சில்வா  
 கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா  
 கௌரவ ஈ. ரன்ஜித் த சொய்சா  
 கௌரவ அநூர திசாநாயக்க  
 கௌரவ வீரகுமார திசாநாயக்க  
 கௌரவ சாலிந்த திசாநாயக்க  
 கௌரவ டக்ளஸ் தேவானந்தா  
 கௌரவ முஹமட் நவவி  
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார  
 கௌரவ இ. சான்ஸ் நிர்மலநாதன்  
 கௌரவ புத்திக பத்திரண  
 கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண  
 கௌரவ கே.கே. பியதாஸ  
 கௌரவ சனத் நிசாந்த பெரேரா  
 கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா  
 கௌரவ அருந்திக்க பர்னாந்து  
 கௌரவ எஸ். பிரேமரத்ன  
 கௌரவ பந்துல லால் பண்டாரிகொட  
 கௌரவ தாரக்க பாலசூரிய  
 கௌரவ எஸ்.எம். மரிக்கார்  
 கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா  
 கௌரவ கே. காதர் மஸ்தான்  
 கௌரவ இம்ரான் மஹரூப்  
 கௌரவ அப்துல்லா மஹரூப்  
 கௌரவ அஜித் மான்னப்பெரும  
 கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க  
 கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண  
 கௌரவ பிமல் ரத்நாயக்க  
 கௌரவ சீ. பீ. ரத்நாயக்க  
 கௌரவ பிரசன்ன ரணதுங்க  
 கௌரவ பிரசன்ன ரணவீர  
 கௌரவ இஷ்டாக் ரஹுமான்  
 கௌரவ முஜிபுர் ரஹுமான்  
 கௌரவ ஹர்ஷண ராஜகருணா  
 கௌரவ நாமல் ராஜபக்ச  
 கௌரவ அங்கஜன் இராமநாதன்

கௌரவ காமினி லொக்குகே  
 கௌரவ ஜானக வக்கும்புர  
 கௌரவ (திருமதி) பவித்திராதேவி வன்னிஆர்ச்சி  
 கௌரவ ஏ.ஏ. விஜேதுங்க  
 கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம  
 கௌரவ சமிந்த விஜேசிறி  
 கௌரவ ஹேஷான் விதானகே  
 கௌரவ குமார வெல்கம  
 கௌரவ சந்தித் சமரசிங்க  
 கௌரவ ஈ. சரவணபவன்  
 கௌரவ எம்.எச்.எம். சல்மான்  
 கௌரவ முத்து சிவலிங்கம்  
 கௌரவ எம்.ஏ. சுமந்திரன்  
 கௌரவ வடிவேல் சுரேஷ்  
 கௌரவ மாவை சோ. சேனாதிராசா  
 கௌரவ செஹான் சேமசிங்க  
 கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்  
 கௌரவ கனக ஹேரத்  
 கௌரவ விஜித ஹேரத்

திரு. தம்மிக தசநாயக்க, பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

திரு. நீல் இத்தவல, பணியாட்டொகுதிப் பிரதானியும் பிரதிப் பாராளுமன்றச் செயலாளர் நாயகமும்

திருமதி குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம்

திரு. டிக்கிரி கே. ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம்

**ஒத்திவைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடியது. சபாநாயகர் தலைமை தாங்கினார்.**

**1. சபாநாயகரின் அறிவித்தல்கள்:** சபாநாயகர் பின்வருமாறு அறிவித்தல்களை விடுத்தார்,—

#### I

“இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், 2017 ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி “மோட்டார் வாகனம் (திருத்தம்)” மற்றும் ‘இலங்கை நிலைபேறுதகு அபிவிருத்தி’ ஆகிய சட்டமூலங்களில் என்னால் சான்றுரை எழுதப்பட்டதென்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.”

#### II

“இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)’ எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி எனக்குக் கிடைத்துள்ளதென்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகின்றேன்.”

**2. பத்திரங்கள் சமர்ப்பணம் :** (1) சபாநாகர், இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்—

- (i) 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XX ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும் எட்டாவது தொகுதியின் III ஆம் பகுதியையும் ஒன்பதாவது தொகுதியின் IV ஆம் பகுதியையும்; மற்றும்
- (ii) 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் I ஆம் பகுதியையும் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கைகள் **சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனவும், அச்சிடப்பட வேண்டுமெனவும்** கட்டளையாயிற்று.

(2) போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர், (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவு மற்றும் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ், போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 செப்டெம்பர் 22 ஆம் திகதிய 2037/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமான பத்திரிகையின் மூலம் திருத்தப்பட்டு 2017 செப்டெம்பர் 08 ஆம் திகதிய 2035/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகளைச் சமர்ப்பித்து அவ் ஒழுங்குவிதிகளை போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(3) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்,

- (i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 12, 14 மற்றும் 22 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 யூலை 28 ஆம் திகதிய 2029/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்  
(மது அறிவித்தல் இலக்கம் 996);
- (ii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை; மற்றும்
- (iii) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

ஆகியவற்றைச் சமர்ப்பித்து மேற்படி அறிவித்தல் மற்றும் அறிக்கைகளை அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(4) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்,—

- (i) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை; மற்றும்
- (ii) 2015 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத திணைக்களத்தின் செயலாற்று அறிக்கை

ஆகியவற்றைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கைகளை சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(5) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2015 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(6) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2016 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாற்று அறிக்கையையும் வருடாந்த கணக்கையும் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை நல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

**3. குழு அறிக்கைகள் சமர்ப்பணம்:** உள்ளக நிருவாகம் மற்றும் அரசு முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே சார்பாக அக் குழுவின் உறுப்பினர் கௌரவ நிஹால் கலப்பத்தி, அக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட—

(i) மாநகர சபைகள் (திருத்தம்) சட்டமூலம்;

(ii) நகர சபைகள் (திருத்தம்) சட்டமூலம்; மற்றும்

(iii) பிரதேச சபைகள் (திருத்தம்) சட்டமூலம்

தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கைகள் **சபா பீடத்திலிடப்பட** வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

#### 4. மனுக்கள்:

(1) வென்னப்புல, குளத்து வீதி, “சிசில” எனும் முகவரியில் வதியும் திரு. எஸ்.பி. வீரகோனினது 2017.07.06 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ நிரோஷன் பெரேரா சமர்ப்பித்தார்.

(2) (i) கிம்பிஸ்ஸ, அவுடங்காவ, இல. 35/சீ யில் வதியும் திரு. பி. ஏ.ஏ. லக்மாவினது 2017.07.25 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;

(ii) பண்லியத்த, ஹெவெனதென்னவில் வதியும் திரு. இ.எம்.ஆர். சரத் ஏக்கநாயக்கவினது 2017.07.31 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;

(iii) மாத்தளை, மல்வத்த வீதி, இல. 18 பீ எனும் இடத்தில் வதியும் திரு. ஜயன்தா த சில்வாவினது 2017.08.21 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;

(iv) ரத்தொட்டை, தன்கந்த, வெரலுகஸ்தென்ன, இல. 30 இல் வதியும் திருமதி ஈ.கே. அசலா சிரோமனீ தல்பாவிலவினது 2017.08.08 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;

(v) மாத்தளை, வெலன்கஹவத்த, உடதென்ன மடகும்புரவில் வதியும் திரு. யூ.ஜி. அபேரத்னவினது 2017.08.14 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;

(vi) பள்ளெபொல, மானின்கமுவ, பாடசாலை வீதி, இல. 383/ஏ யில் வதியும் திருமதி டப்ளியூ.பி.ஜி. ரத்ன காந்தியினது 2017.08.11 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்

கௌரவ ரஞ்சித் அலுவலஹாரே சமர்ப்பித்தார்.

- (3) (i) தெவிநுவர, தல்பாவில, இல. 180 இல் வதியும் திரு. என்.எச். தனோஜ் குமாரவினது 2017.07.07 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (ii) மிரிஸ்ஸ, காலி வீதி, இல. 91, எனும் முகவரியில் வதியும் திரு. ஆர்.பி.எஸ். த சில்வாவினது 2017.07.05 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (iii) வெலிகம, கொக்மாதுவ, சுபசிங்க ஸ்டோர்ஸ் எனும் முகவரியில் வதியும் திரு. எஸ்.ஜி. புஷ்பகுமாரவினது 2017.07.13 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (iv) நீர்கொழும்பு, பிட்டிபன வீதி, இல. 970 “லக்ஷிரி ஓசரிஸி” எனும் முகவரியில் வதியும் திரு. டப்ளியூ.டி. சசில் பிரசன்னவினது 2017.07.06 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்

கௌரவ புத்திக பத்திரண சமர்ப்பித்தார்.

- (4) பொலன்னறுவை, காளிங்க கால்வாய், விஜயராஜபுர, இல. 82/28 இல் வதியும் திரு. எச்.எம். கிரிபண்டாவினது 2017.06.05 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ நாலக பிரசாத் கொலன்னே சமர்ப்பித்தார்.
- (5) (i) அவிசாவளை, யாஹல்ல வத்த, 10 ஆம் ஒழுங்கை, இல. 03 இல் வதியும் திரு. ஏ.டி. தயாரத்னவினது 2017.06.01 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (ii) ஜா - எல, நிவந்தம, இல. 27/ஏ/1 இல் வதியும் திரு. ஏ.பி.என்.ஜே. அலெக்சாண்டரினது 2017.06.17 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (iii) வெல்மில்ல, கிதெல்பிட்டிய, கஹபட வீதி, இல. 172 பீ யில் வதியும் திருமதி பீ. சமனாவதி பெரேராவினது 2017.08.16 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (iv) மினுவன்கெட்ட, வல்பாலுவ, இல. 374 இல் வதியும் திரு. பி.ஏ. வனசிங்கவினது 2017.08.18 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (v) மாத்தளை, உடுபில்ஹில், மீகஸ்தென்ன வீதி, இல. 170/1 – பீ யில் வதியும் திரு. பி.ஏ.ஜி. விஜேபண்டாவினது 2017.07.27 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (vi) வேயன்கொட, வடத்தர, இல. 188/4 இல் வதியும் திரு. சாகர ஹேவாகமவினது 2017.08.15 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (vii) திஸ்ஸமஹாராமய, தெபரவெவ, “விதாஅருண” வில் வதியும் திரு. விதானகமகே சமதிபாலவினது 2017.08.14 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்தார்.

25அ ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய மேற்படி மனுக்கள் பொது மனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

**5. ஒதுக்கீடு:** பதில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 2018 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளுக்கான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து



அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டமூலம்.

சட்டமூலம் 2017 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமெனவும், அச் சட்டமூலம் அச்சிடப்பட வேண்டுமெனவும் அச் சட்டமூலம் உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனவும் கட்டளையாயிற்று.

**6. சட்டமூலம் கொண்டுவர அனுமதி:** “ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதானவைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” எனும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமாக என கௌரவ தினேஸ் குணவர்தன பிரேரித்தார். கௌரவ பந்துல குணவர்தன அனுமதித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதற்கமையச் சட்டமூலம் முதலாவது முறையாக மதிப்பிடப்பெற்று அச்சிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

47 (5) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய அறிக்கையிடுவதற்காக சட்டமூலம் புத்தசாசன அமைச்சரின் கவனத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

**7. மாநகர சபைகள் (திருத்தச்) சட்டமூலம்:** இரண்டாம் மதிப்பீடு.

சட்டமூலம், சபை அனுமதியுடன் மீளப் பெறப்பட்டது.

**8. மாநகர சபைகள் ( திருத்தச்) சட்டமூலம்:** இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்போது இரண்டாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் படி சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட்டது.

“சட்டமூலம் முழுப்பாராளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் வாசகம்:

1 ஆம் பக்கத்தில் 9 முதல் 26 வரையான வரிகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு திருத்தத்தைப் பிரேரித்தார்.

“(அ) (262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 3இ மற்றும் 3ஈ என்னும் பிரிவுகளின் கீழ்

வெளியிடப்பட்ட கட்டளைகளில் குறித்துரைக்கப்பட்ட வட்டாரங்களின் எண்ணிக்கையினது அடிப்படையில், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் மூலம் அமைச்சரினால் குறித்துரைக்கப்பட்டவாறாக, அத்தகைய மாநகர சபைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்தனுப்பப்பட வேண்டிய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்துக்குச் சமமானவர்களும்;

(ஆ) (262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 65ஆ என்னும் பிரிவின் நியதிகளின்படி தெரிந்தனுப்பப்பட வேண்டியவர்களான, அத்தகைய மாநகர சபைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்தனுப்பப்பட வேண்டியவர்களான மாநகர சபையுறுப்பினர்களின் எண்ணிக்கையில் நாற்பது” ;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் பக்கத்தில் 5 ஆம், 6 ஆம் வரிகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு திருத்தத்தைப் பிரேரித்தார்.

“சட்டத்தின் 65 ஆ என்னும் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ்;” .

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“வாசகம் திருத்தப்பட்டவாறு சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் திருத்தப்பட்டவாறு இப்பொழுது மூன்றாவது முறையாக மதிப்பிடப் பெறுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் திருத்தப்பட்டவாறு மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

**9. நகர சபைகள் (திருத்தச்) சட்டமூலம்:** இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்போது இரண்டாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

“சட்டமூலம் முழுப்பாளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் வாசகம்:

1 ஆம் பக்கத்தில் 9 முதல் 30 வரையான வரிகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு திருத்தத்தைப் பிரேரித்தார்.

“(அ) (262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 3இ மற்றும் 3ஈ என்னும் பிரிவுகளின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளைகளில் குறித்துரைக்கப்பட்ட வட்டாரங்களின் எண்ணிக்கையினது அடிப்படையில், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் மூலம் அமைச்சரினால் குறித்துரைக்கப்பட்டவாறாக, அத்தகைய நகர சபைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்தனுப்பப்பட வேண்டிய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்துக்குச் சமமானவர்களும்;

(ஆ) (262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 65ஆ என்னும் பிரிவின் நியதிகளின்படி தெரிந்தனுப்பப்பட வேண்டியவர்களான, அத்தகைய நகர சபைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்தனுப்பப்பட வேண்டியவர்களான மாநகர சபையுறுப்பினர்களின் எண்ணிக்கையில் நாற்பது சதவீதத்துக்குச் சமமானவர்களும்” ; அத்துடன்” ;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் பக்கத்தில் 4 ஆம், 5 ஆம் வரிகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு திருத்தத்தைப் பிரேரித்தார்.

“65 ஆ என்னும் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (அ) என்னும்;” .

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“வாசகம் திருத்தப்பட்டவாறு சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

“சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் திருத்தப்பட்டவாறு இப்பொழுது மூன்றாவது முறையாக மதிப்பிடப் பெறுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் திருத்தப்பட்டவாறு மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

**10. பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டமூலம்:** இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்போது இரண்டாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

“சட்டமூலம் முழுப்பாரளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் வாசகம்:

1 ஆம் பக்கத்தில் 9 முதல் 26 வரையான வரிகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு திருத்தத்தைப் பிரேரித்தார்.

“(அ) (262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 3இ மற்றும் 3ஈ என்னும் பிரிவுகளின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளைகளில் குறித்துரைக்கப்பட்ட வட்டாரங்களின் எண்ணிக்கையினது அடிப்படையில், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் மூலம் அமைச்சரினால் குறித்துரைக்கப்பட்டவாறாக, அத்தகைய பிரதேச சபைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்தனுப்பப்பட வேண்டிய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்துக்குச் சமமானவர்களும்;

(ஆ) (262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 65ஆ என்னும் பிரிவின் நியதிகளின்படி தெரிந்தனுப்பப்பட வேண்டியவர்களான, அத்தகைய பிரதேச சபைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்தனுப்பப்பட வேண்டியவர்களான மாநகர சபையுறுப்பினர்களின் எண்ணிக்கையில் நாற்பது சதவீதத்துக்குச் சமமானவர்களும்” ;

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் பக்கத்தில் 3 ஆம், 4 ஆம் வரிகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு திருத்தத்தைப் பிரேரித்தார்.

“சட்டத்தின் 65 ஆ என்னும் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ்;”.

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“வாசகம் திருத்தப்பட்டவாறு சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

“சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் திருத்தப்பட்டவாறு இப்பொழுது மூன்றாவது முறையாக மதிப்பிடப் பெறுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் திருத்தப்பட்டவாறு மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

**11. காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தச்) சட்டமூலம்:** இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்போது இரண்டாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என பதில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் படி சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட்டது.

“சட்டமூலம் முழுப்பாரளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என பதில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1 முதல் 11 வரையான வாசகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

“சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் திருத்தங்களின்றி இப்பொழுது மூன்றாவது முறையாக மதிப்பிடப் பெறுமாக” என பதில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

**12. ஒத்திவைப்பு (மத்தள ராஜபக்சை சர்வதேச விமான நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்கல்):** “இப்போது இப்பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுமாக” என பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.

பிரேரணை எடுத்தியம்பப்பெற்று விவாதிக்கப்பட்டது.

(பி.ப. 4.02 மணிக்கு குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைமை தாங்கினார்.)

கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்குவாராக” என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 4.26 மணிக்கு கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்கினார்.)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பி.ப. 5.03 மணியாகிவிடவே, 2017 ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 1.00 வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.